# **Blood donations control BP**, save hearts

Chennai, June 14: Every year, June 14 is celebrated as World Blood Donors Day to spread awareness about the need for safe blood and also to pay gratitude to those who selflessly donate this life-saving Regular blood donation can help lower blood pressure and the risk for heart attacks. It can lower cancer risk and improve liver health. According to DrSpoorthi Arun, M.D, Board American of Internal Medicine, FACP, Managing director Hospital, Promed Blood donations useful in people who have increased iron loads, a condition called hemochromatosis.

recent pandemic resulted in a huge shortage of blood due to fear and myths surrounding Covid. If you have had recent Covid or tested positive for Covid, in the past including the registration

10 days, we ask you to wait for 10 symptombefore days, donating blood. You are allowed to donate blood after Covid vaccination. When blood is positive covid antibodies, that individual's plasma be used convalescent plasma to meet the needs of an immunocompromised patient battling Covid. It is however unknown how long these antibodies persist after infection or vaccination. Numerous clinics hospitals across the subcontinent and world are in constant need purposes.

Blood can be donated at licensed blood banks or blood donation camps and thus provide patients with access to blood and blood-related products. The whole process is voluntary and can take up to an hour, However, actual donation process lasts only 8 to 10 minutes. Any healthy individual donate blood. Men can donate once every 3 months and women every 4 months. Healthy donors between the age of 18 and 65 and not weighing less than 45 kgs are eligible. Every donor is assessed for blood pressure, temperature, and pulse before donating. Donors infections have like Hepatitis B,C, leprosy, Tuberculosis, malaria (in the months) past - 3 are

the last year or any

scars or signs of drug

abuse are not eligible.

heart problems, or people

not allowed to donate.

hemoglobin less

12.5 gms are also

diabetes,

recent

with

than

Uncontrolled

is encouraged to rest and drink plenty of fluids. Refreshments are offered soon after the donation. The donor is also advised to avoid heavy weights. If they feel dizzy after the donation, they are advised to sit down and keep calm and inform their physician or the blood bank. On very rare occasions, the bleeding from the puncture site may persist. Raising their arm, holding pressure, and staying calm is key during these times. If the bleeding is persistent in spite of holding pressure, eligible. Similarly, the donor is asked to go immunizations, to the nearest medical

every donor and decides

After donation, the donor

their eligibility.

The donated blood is screened for HIV, Hepatitis B, C, Syphilis, and Malaria according to the Drugs and Cosmetics Act of India. Then the blood is separated into individual components, Red Blood Cells(RBC), plasma, platelets, etc, and stored under strict measures.

Many myths surrounding blood donation believe that blood donation is harmful to human beings, which is anything but

After a person donates, the body replenishes plasma within 24 hours and the red blood cells within 6 to 8 weeks. So please ensure you stay hydrated and eat healthy if you are a regular donor. Most importantly, Keep donating and Save Lives! A single pint of

### **Amazon opens Robotics Software Development Centre**

Chennai, June 14: Amazon is opening a new Consumer Robotics Development Center in Bengaluru. This site will help support Consumer Robotics division, which launched its first robot last year, Astro. is a new and different one of robot, that's designed to help customers with a range like home

in touch with family. It brings together new advancements in artificial intelligence. computer vision, sensor technology, and voice and edge computing in a package that's designed to be helpful and convenient. "Last year we unveiled our first consumer robot, but it certainly will not be our last. This new Consumer Development Software

growing consumer division and top talent to on world-class technology products. India is an innovation hub; having the center here will help Amazon better consumer robotics experiences for customers worldwide." -Washington, Vice President, Consumer

# James Dyson Award offers prize money worth Rs. 30 lakh

Chennai, June 14: inventions with prize money. The James Dyson Award, an annual Sir James Dyson, Founder student design competition run and Chief Engineer at Dyson, by Dyson's charity, is now open said:"For me the importance of and accepting submissions from the James Dyson Award is to young inventors. Afterreceiving an solve a problem intelligently – for impressive array of entries in recent years, the Award is increasing its prize money to support the crucial young people want to change the first steps of entrepreneurship. This year's National winners, to be announced in September, will world. The Award gives them receive £5,000(approx. INR 5 the confidence and a platform lakhs) towards developing their to pursue their solutions. In fact, invention. To date the competition 70% of our past international has awarded more than 285 winners are following up and

young inventors to question things, challenge things. I truly believe world and in that they should be encouraged. The future is their

commercialising their inventions. To future entrants, I look forward to reviewing your radical and game-changing ideas. Good luck!" This year, there will be global prizes available. But first, each participating country and region will award a National winner (£5,000) and two National runners-up. The National winners are chosen by an external panel in collaboration with a Dyson engineer. Those that win a National accolade proceed to the International shortlist and awarding stages, where James Dyson selects his global winners.

# Batt:RE inaugurates new e-scooter Stor:ie

Jaipur-based electric twowheeler maker Batt:RE on Monday unveiled its new e-scooter model Stor:ie priced at Rs

The price is exshowroom, excluding the subsidy amount provided by the central as well as state governments, the company said.

Stor:ie has a host of new

Chennai, June 14: panels, connected drive, single charge, extensive among others, it said, adding that the e-scooter is eligible for the central government's FAME II subsidy

e-scooter be available at 400 dealerships across India. Powered by a Lucas motor and controller with a 3.1kWh battery pack which helps the vehicle run for up features such as metal to 132 kilometres on a

focus has been placed on research and development to make the e-scooter safer and more reliable,

it stated. "As a firm step towards sustainability, we are delighted to announce newest offering our Stor:ie, which is meant to bridge the gap between the present and a future of easier and greener "Our offerings are a testament to our rigorous protocols a vision for a better tomorrow. We creating forward to a robust portfolio of products that are high on innovation and meet the evolving demands of our conscious consumers," said Nishchal Chaudhary, founder-director. Batt:RE.

## **Agnipath: Centre unveils new military** recruitment plan

The government is all set to announce the new system of recruitment in the three Services - Indian Army, IAF and Indian Navy called Agnipath Scheme on Tuesday.

The three Service Chiefs will announce the new system of recruitment at a press conference once the Union Cabinet clears the policy, reliable sources said.

Prime Minister Narendra Modi will chair the meeting of the Union Cabinet at 9 AM. If all

goes well, the three Service Chiefs will announce the policy thereafter. A key review meeting in this

which a final presentation was made by the officials of the Department of Military Affairs to the government.

As per the proposed changes in the recruitment policy, jawans will first be recruited for a period of four years after which they will be released and nearly 25 per cent of them will be absorbed in the forces to serve a full term of another 15 years.

However, those who served for four years will not be entitled to get retirement benefits or pension, sources said.

UNI has learnt that as per also be provided.

New Delhi. June 14: regard took place last week in the new provisions, the 75 per cent jawans demobilised after four years of service would be provided a one time financial assistance of Rs. 11.71 lakh named Seva Nidhi Package. Each Agniveer (soldier) will contribute 30 per cent of monthly package to the individual's Agniveer Corpus Fund. Seva Nidhi Package shall comprise contribution by Agniveer, interest and matching contribution from the government. Option for Bank Loans for Agniveers of "Rs. 18.2 lakh" over three years and more against Seva Nidhi will

# **Online food business operators should submit** proposal for redressal mechanism: Govt

The government on Monday asked online food business operators like Swiggy and Zomato to submit a proposal within 15 days on improving their consumer grievance redressal mechanism amid rising complaints from customers.

The Department of Consumer Affairs directed e-commerce FBOs "to transparently show consumers the breakup of all charges included in the order amount such as delivery charges, packaging charges, taxes, surge pricing etc.' According to an official statement, "The Department of Consumer Affairs has directed major e-commerce Food Business Operators (FBOs) to furnish the current framework as well as a proposal on improving the consumer grievance redressal mechanism within 15 days." The direction was given during a meeting chaired by consumer affairs secretary Rohit Kumar Singh with major e-commerce food business operators to discuss pertinent issues which affect consumers in this sector.

The meeting was attended by online food business operators, including Swiggy and Zomato as well as the National Restaurant Association of India (NRAI).

The department pointed out that during the last 12 months, "over 3,631 grievances have been registered on the National Consumer Helpline (1915) for Swiggy and 2,828 have been registered for Zomato".

These platforms were directed to show individual consumer reviews transparently and refrain from showing only the aggregation of

During the meeting, major issues raised by the consumer on Na-

tional Consumer Helpline were discussed.

These issues included "veracity of the amount of delivery and packing charges and the reasonability of such charges, disparity between the price and quantity of food items shown on the platform and actually offered by the restaurant, inconsistency in the delivery time shown to consumers at the time of placing an order and the time at which the order is actually delivered, and absence of any mechanism to separate genuine reviews from fake ones," the statement said.

The NRAI raised the issue of customer information not being shared by the e-commerce FBOs with the restaurants, which impacts their ability to serve the consumer needs better.

Further, delivery charges are determined and levied by the latter. Also, a commission of around 20 per cent is also charged by the online FBOs on each order.

"It was emphasised that the right of choice for a consumer should be respected and the e-commerce FBOs were advised to allow consumers the choice to share their contact information with the restaurants, if the consumers want so," the statement said.

Nidhi Khare, additional secretary, and Anupam Mishra, joint secretary, also attended the meeting. The e-commerce FBOs observed that prices of food items are de-

cided by the restaurants and they have a grievance redressal mechanism in place, which does have a scope for improvement considering the number and nature of grievances registered by consumers. During the meeting, stakeholders

develop a robust grievance redressal framework.

consumer grievances closely and

They assured that the concerns raised in the meeting will be duly taken into consideration and the proposed improved and transparent framework will be shared with the department in 15 days, the state-

ment said.

On Swiggy platform, there were 803 complaints (22% of the total 3,631) related to deficiency in services. Non/delay in delivery of product accounted for 17% of the total complaints, delivery of defective/damaged product 13%.

Delivery of wrong product and paid amount not refunded accounted for 11% each to the total complaints.

Similarly, on Zomato platform, deficiency in services contributed 25% to the total complaints followed by delivery of defective/ damaged product (18%), non/delay in delivery of product (11%), paid amount not refunded (11 %) and delivery of wrong product (11%). In the last few months, the department has taken many steps to protect consumers' interest. It has asked restaurants not to levy service charges and will soon bring a legal framework on this issue. Consumer protection regulator CCPA on May 20 said it has issued notices to cab aggregators Ola and Uber for unfair trade practices and violation of consumer rights. The Central Consumer Protection Authority (CCPA) has given 15 days time for these two companies to reply to the notices. The department will soon hold a meeting with edtech firms like Byju's and Unacademy amid complaints that these platforms put acknowledged the need to address extra study pressure on schools.

# New PCB chairman Jayanthi promises transparency

Chennai, June 14: The Tamil Nadu government, on Monday, appointed M Javanthi. Additional Principal Chief Conservator Forests, as chairperson of the Tamil Nadu Pollution Control Board (TNPCB). Jayanthi was serving as special secretary in Environment, Climate Change and Forest Department in the secretariat.

She replaced A Udhayan, who is posted as the director of the Advanced Institute of Wildlife Conservation (AIWC) in Vandalur. After taking Monday, charge on Jayanthi told The New Indian Express that she would continue the good work of the previous chairman and imbibe a mind", considering the transparent working style. Jayanthi comes with a

experience working in environment posts. She was earlier the director Department Environment of implemented important like the restoration of 'sinking' Vaan in the Gulf of Mannar National Park. **DMK** 

the government came into power, efforts were made to appoint clean officers to the post of TNPCB chairman.

In the past, both National Green Tribunal (NGT) and Supreme Court had come down heavily on governments for making appointments "casually" or "without application functions and

Boards (SPCBs). several their projects guidelines prescribed by Island the tribunal.

responsibilities of the and experts to the SPCBs

In June 2017, the NGT directed the chairmen of 10 SPCBs, including Nadu, to duties, appointment did not comply with the

State Pollution Control

Although the Supreme Court has set aside the NGT order saying tribunal does have jurisdiction, the apex court agreed that the SPCBs continue to be manned by persons

which the SPCBs were established by law. "The response of the State governments in appointing professionals

who do not necessarily

have the expertise or

professional experience

to address the issues for

has been casual, despite many expert committees pointing out the need for it," the SC had said. Among the other key

IFS reshuffles for which a government was passed by Supriya Sahu, Additional Chief Secretary to Environment, Climate Change Forests Department Deepak S Bilgi was posted as director Department the Environment.

Among the other key IFS reshuffles for which government passed by Sahu, Additional Chief Secretary to Environment. Change and Climate Department Deepak S Bilgi was posted as director of Department

#### Newly wed intercaste couple killed near Kumbakonam

Thanjavur, June 14: inter-caste couple who got married five days ago were fed dinner and then hacked to death by the woman's brother and his friend who wanted to marry her, near Kumbakonam on Monday evening. Police said Saranya, 24, was a dalit and her husband, Mohan, 21, a naicker. Police arrested Saranya's brother Sakthivel, 31, a resident of Cholapuram

village Thulukkaveli Kumbakonam, and his friend Ranjith, 28, of Devanancheri, a neighbouring village, for the murders.

Five months ago, Saranya took her ailing mother for treatment to the Chennai hospital where she worked as a nurse. That's when Saranya befriended Mohan, a native of Ponnur in Tiruvannamalai district, who was the attendant of a patient in the bed next to Saranya's mother in the hospital.

Couple had got married 5 days ago. Saranya's family opposed their relationship as they had decided to marry her to Ranjith, one of the Believing

Saranya and Mohan got married in Chennai five days ago and then informed her family. Police said Sakthivel invited Saranya and

Mohan for a feast in Thulukkaveli intending eliminate

family had accepted the inter-caste marriage, the couple arrived at the village on Monday evening. After having dinner, when out of their stepped house, Sakthivel and Ranjith hacked them to death and escaped.

Thanjavur superintendent of police G Ravali Priva told reporters that "We have secured the two accused and further inquiries are on. Based on the statements from witnesses, a detailed chargesheet will be filed before the court."

#### RAINBOW FOUNDATIONS LIMITED CIN: L55101TN1994PLC027739

Thanikachalam Road, T.Nagar, Chennai-600017 Tel: 044-24344647 / 24354647 STATEMENT OF AUDITED (STANDALONE) FINANCIAL RESULTS FOR THE QUARTER & YEAR ENDED 31st March 2022

S.No.	Particulars	Quarter ended 31.03.2022	Year ended 31.03.2022	Quarter ended 31.03.2021	Year ended 31.03.2021
1	Total Income from Operations (Net)	185.41	3,601.92	996.43	3,461.88
2	Net Profit from Ordinary activities (before Tax, Exceptional and/or Extraordinary items)	44.92	124.96	2.75	152.35
3	Net Profit from Ordinary activities after tax	1.73	29.98	(35.22)	114.38
4	Net Profit for the period after tax (after Extraordinary items)	1.73	29.98	(35.22)	114.38
5	Equity Share Capital (Face value of Rs.10/- per share)	551.31	551.31	551.31	551.31
6	Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of previous year)	1,362.35	1,362.35	1,332.37	1,332.37
7	Earning Per Share (before extraordinary items) (Face value of Rs.10/- each) (not annualised)				
	(a) Basic	0.03	0.54	(0.64)	2.07
	(b) Diluted	0.03	0.54	(0.64)	2.07
8	Earning Per Share (after extraordinary items) (Face value of Rs.10/- each) (not annualised)	·		·	·
	(a) Basic	0.03	0.54	(0.64)	2.07
	(b) Diluted	0.03	0.54	(0.64)	2.07

Notes: The above is an extract of the detailed format of Quarter/year ended audited Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015.

The full format of the Quarter/year ended audited Financial Results is available on the Stock Exchange website www.bseindia.com and or the Company's website www.rainbowfoundations.in

Joint Managing Director DIN: 01182117



முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து, உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி 7–ந் தேதி புதுடெல்லியில் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் 4வது மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு, 2021–2022ம் ஆண்டுக்கான தரவரிசையின அடிப்படையில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றதற்காகவும் மற்றும் நாட்டில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய 75 மாவட்டங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த 11 மாவட்டங்கள் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு இதற்காக வழங்கப்பட்ட விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காணப்பித்து வாழ்த்து பெற்றார். தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ப. செந்தில்குமாா், உணவு பாதுகாப்புத் துறை இயக்குநா் தேவபார்த்தசாரதி, உணவு பாதுகாப்புத்துறை சுகாதார அலுவலா பெ முருகானந்த், 11 மாவட்ட நியமன அலுவலாகள் உடன் உள்ளனா.

## சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்காத **3 காண்டிராக்டர்களுக்கு அபராதம் விதிப்பு**

மாநகராட்சியில் காலத்திற்குள் மழைநீர் குறித்த வடிகால் பணிகளை முடிக்காத காண்டிராக்டர்களுக்கு அபராகம் விதித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சிக்குட்பட்ட சென்னை பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கி.மீ. கட்டமைப்பகள். 48.80 நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள்

ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு

பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் விரிவாக்கப்பட்ட அடையாறு, கொசத்தலையாறு, கூவம் மற்றும் கோவளம் வடிநிலப் பகுதிகளில் பன்னாட்டு வங்கிகளின் ஒருங்கிணைந்த நிதியுதவியுடன் \_ அமைக்கும் மழைநீர் வடிகால்கள் பணிகள் நடைபெற்று வருகிறது.

மழைநீர் வடிகால் திட்டப்பணிகளில் வேம்புலி அம்மன் சாலை, அம்பேத்கர் கல்<u>ல</u>ூரி சாலை, ரங்கையா சாலைக்கு

காலத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் பணியினை முடிக்காமல் தொய்வு ஏற்படுத்திய 3 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பணிகளில் தொய்வு இருப்பின் சம்பந்தப்பட்ட ஒப்ப<u>ந்த</u>தாரர்கள் மீது நடவடிக்கை சென்னை எடுக்க மாநகரா**ட்**சி ஆணையர் ககன்தீப்

#### காற்று மாசு காரணமாக குறையும் இந்தியர்களின் ஆயுள் காலம்

நியூயார்க், ஜூன் 14- 1.8 மாசு காரணமாக மனிக ஆரோக்கியம் ஆபத்தனா நிலைக்கு சென்று கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் ஆயுட்காலம் சராசரியாக ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அண்மை ஆய்வு ஒன்று அறிக்கை அளித்துள்ளது. பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம், காற்று மாசு குறித்து ஆய்வு நடத்தி காற்றின் தரவரிசை அட்டவணையை வெளியிட்டள்ளது. ஏற்படுள்ள இந்தியாவில் காற்று மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய **அச்**சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும்

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக

ஆண்டுகள் ஆயுள்காலம் குறைகிறது என்றும் புகைப்பிடித்தல் ஆண்டுகள் காரணமாக ஆயுட்காலம் குறைவதாகவும் தெரிவித்துள்ளது.

AQLI இன் ஆண்டு ஆய்வின்படி சராசரியாக 9.7 ஆண்டுகள் ஆயுட்காலம் இழந்த டெல்லி, மிகவும் மாசுபட்ட மாநிலமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. நோயின் இது சுமையைக் குறைப்பதற்காக ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோகிராம் என்ற பழைய திருத்தப்பட்ட உலக சுகாதார அமைப்பின் (WHO) இலக்கை அடிப்படையாகக் கொண்டது என குறிப்பிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி உத்திரபிரதேசம், பீகார், அரியானா மற்றும் திரிபுரா ஆகியவை காற்று மாசுப்பட்ட மாநிலங்களில் ஐந்து இடங்களில் உள்ளன என தெரிவித்துள்ளது.

அதேபோல் போல் உலகளவில், ், - த வங்காளதேசத்திற்கு முன்னதாக இந்தியா இரண்டாவது மிகவும் நாடாக மாசுபட்ட உள்ளது என அதிர்ச்சியளித்துள்ளது. மோசமான காரணமாக 2020 இல் ஆயுட்காலம் ஆண்டுகள் குறைக்கப்பட்டதாகவம் வேதனை தெரிவித்துள்ளது. இதேபோல், ஆண்டுகள், பாகிஸ்தான் 3.8 ஆண்டுகள் மற்றும் காங்கோ ஜனநாய்கக் குடியரசு 2.9 ஆண்டுகள் தங்களது ஆயுட்காலத்தை இழந்துள்ளதாக ஆய்வறிக்கை கெரிவித்துள்ளது.

# பெண் மருத்துவர் கொலை வழக்கு: 20 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது

மருத்துவர் கொலை செய்துவிட்டு 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தியாகராயர் நகர் ராகவைய்யா சாலையை சேர்ந்தவர் மலர்கொடி. சித்த மருத்துவரான இவர், தனது சகோதரர் ஆனந்தகுமாருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் 2002ம் ஆண்டு மே மாதம் மர்மமான முறையில் மலர்கொடி கொலை செய்யப்பட்டார். விசாரணையில் மலர் கொடி வீட்டில் வேலை செய்த அழகர்சாமி என்பவர் சகோதரர் ராமகிருஷ்ணன்

சென்னை, ஜூன் 14– மலர்கொடியை கொலை செய்து சென்னையில் பெண் சித்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

போலீசார் இதை கொடர்ந்து அழகர்சாமி அப்போது மற்றும் அவரது நண்பர் சக்திவேலை கைது செய்தனர். ஆனால் இந்த வழக்கில் ராமகிருஷ்ணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். போலீசார் ராமகிருஷ்ணனை கேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. கட**ந்**த 20 ராமகிருஷ்ணன் ஆண்டுகளாக கலைமறைவாக ந்து வந்தார்.

இதற்கிடையே ராமகிருஷ்ணன் மாவட்டம் சொந்த திண்டுக்கல் மற்றும் நண்பர் சக்திவேலுடன் சேர்ந்து ஊரான கொல்லம்பட்டியில் பாஸ்ட்

போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் ராமகிருஷ்ணனை அதிரடியாக கைது செய்தனர்.

ராமகிருஷ்ணனிடம் நட**த்**திய விசாரணையில், தனது சகோதரர் அழகர்சாமி கொலை செய்யப்பட்ட சித்த மருத்துவர் மலர்கொடி வீட்டில் வேலை செய்து வந்தார். அவரிடம் அதிகளவில் பணம் இருந்ததை ராமகிருஷ்ணன் கவனித்துள்ளார்**.** பிறகு தனது சகோதரர் அழகர்சாமி மற்றும் நண்பர் சக்திவேலுடன் சேர்ந்து சித்த மருத்துவரை தட்டமிட்டு செய்து நகை மற்றும் கொலை கொள்ளையடித்தாகவும், பணத்தை பணத்துடன் ராமகிருஷ்ணன் மட்டும் கேரளாவுக்கு தப்பி ஓடியதாகவும் கூறினார்.

சித்த மருத்துவர் கொலை வழக்கில் ஆண்டுகள் தலைமறைவாக இருந்து பாஸ்ட் புட் நடத்தியவரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#### தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.760 வீழ்ச்சி

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.760 குறைந்து ரூ.37,920 க்கு *்* சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740 விற்பனையாகிறது. அதன்படி சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக்

> ரூபாய்க்கு விற்பனை யாகிறது. இதனால், தங்கம் இன்று வாங்க திட்டமிட்டிருந்த வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளி கிலோ ஒரு 1300 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 66 ரூபாய்க்கும் கிலோ வெள்ளி ரூ.66,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

> > பெயர் மாற்றம்

Sur Name: Syed Abdul Rahimar Given Name: Musharaf Uniss Given Name: Musharaf Unissa Rahiman, கணவர் பெயர்: Riyaaz Kaniman, கணவா viபயா: Nyaaz Shaik, பிறந்த தேதி: 30.05.1990, (பிறந்த இடம்:சென்னை), நெ. 10–A/10–B, டீச்சர்ஸ் காலனி 2வது என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி SUR NAME: RAHIMAN, GIVEN

> Sur Name: Syed Abdul Rahiman, Given Name:

#### வடகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்நாட்டு மோதல்: **100 Guj uhgarm**o

சூடான், ஜூன் 14– ஆப்பிரிக்காவில் வடகிழக்கு சூடான் பழங்குடியினருக்கும் அரேபியர்களுக்கும் நடந்த மோதலில் பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. குறிப்பாக தெற்கு பகுதியில் மாகாணத்தில் டார்ஃபுர் அவ்வப்போது மோதல்கள் நடைபெற்று வந்ததால், அங்குள்ள வெவ்வேறு ஊர்களுக்குச் மக்கள் சென்று தஞ்சமடைந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு தான் ் சூழல் சற்று தனிந்திருந்த நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

அங்கு ஏற்கனவே பழங்குடி யினரால் கைவிடப்பட்ட நிலங்களை அரேபியர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் அங்கு விவசாயம் போன்ற வற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

சொந்த நிலையில் இந்த ஊர்களுக்குத் திரும்பிய மக்கள், தங்கள் நிலங்களுக்கு வருகையில், . அரேபியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதல்களில் சிலர் உயிரிழந்தால் அங்கங்கே கிளர்ச்சி படைகள் உருவாக ஆரம்பித்தது. இதனால் டார்ஃபுர் மாகாணத்தில் மீண்டும் பரபரப்பான ஆரம்பித்தது. இந்த சூழல் நிலவ நிலையில், டார்ஃபுர் மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள அரேபிய கிளர்ச்சியாளர்கள், குல்பஸ் நகரில் உள்ள 20க்கும் மேற்பட்ட பழங்குடியினரின் கிராமங்களில் உள்ள வீடுகளை தீ வைத்து கொளுத்தினர்.

கோபமடைந்த இதனால் பழங்குடியின மக்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இதுவரை 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் படுகாய மடைந்துள்ளனர். நிலையில் பாதுகாப்புக்காக பகுதியில் ராணுவம் அந்தப் களமிறங்கியுள்ளது.

ENROLMENT NOTICE

there after I, Ellappan V S/o

there after I, Ellappan V S/o. S.Vijayakumar, Aged 33 Years Permanently Residing at Plot No.51, Rajam Krishnaswamy Illam, Flat D, 2-nd Floor, 5-th Cross Street, Sri Andal Nagar Annexe, Alapakkam, Porur, Chennai - 600 116 intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Buildings. High Court

Bar Council Buildings, High Court Campus Chennai-104

Those who have any valid objections

may, notify the same to the Bai

பெயர் மாற்றம்

Mohamed Rafi Mahaboob

Basha, தந்தை பெயர்: Mahboob

Basha, பிறந்த தேதி: 30.04.1982

C. அப்துல் மேல்விசாரம்,

MOHAMED RAFI

Mohamed Rafi Mahaboob

பெயர் மாற்றம்

BURHANUDDIN KAPI ALI

ASGAR, தந்தை பெயர். Aliasgar Kapi, பிறந்த தேதி: 04.07.2003, நெ.28, ப்ளாட் நெ.2C,

2வது மாடி, மூக்கர் நல்ல முத்து தெரு, மண்ணடி, சென்னை – 600

oo1 என்ற முகவரியில் வசிக்கும்

Council within 10 days.

**மாவட்டம்** — 632509,

முகவரியில் வசிக்கும்

MAHBOOB BASHA,



After ten days
this notice and within THREE Months
thereafter. I G.KALAI AMUTHAN, S/o. U.Ganthi, aged 46 years Permanently residing at No. 4/66, Via, Ramanathapuram District-623525 Intend having my Puducherry, Bar Council Building, High

Those who have any valid objections ray notify the same to the Bar Council

**G.KALAI AMUTHAN** 

NAME CHANGE I RAICHEL MULLAI Spouse Soundararajan Jayagnana Date of Sekaran. 8-8/13, Tamiraparani Nath Mahatmagandinagar - 625 014, Tamilnadu have changed my name from

QBAL MULLA I RAICHEL MULLAI

5–வது சிறுவழக்கு நீதிமன்றம் சென்னை M.C.O.P.No.514 of 2014

M.P.No.1370 of 2019 அரிஹரன், த.பெ. கிருஷ்ணமூர்த்தி

2. சாந்தி, க.பெ. அரிஹரன் \_\_\_\_\_\_ ..மனுதாரர்கள் எதிர்

1. சீனிவாசன் மற்றும் ஒரு நபர் ..எதிர்மனுதாரர்கள்

K. சீனிவாசன், த.பெ. P.குப்பன் எண்.10, லார்ட் பாலாஜி தெரு, வேம்பம்பட்டு, திருவள்ளூர் மனுதாரர் தனக்கு ஏற்பட்ட சாலை விபத்திற்கு இழப்பீடு கேட்டு மேற்சொன்ன இந் நீதிமன்றத்தில்

வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கானது தங்களது வருகைக்காக வரும் 28.6.2022 அன்று போடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் தங்களுக்கு தெரியபடுத்துவது என்னவென்றால் 28.6.2022 அன்று காலை 10.30 மணிக்கு மேற்குறிப்பிட்டுள்ள நீதிமன்றத்தின் முன் அல்லது தங்களது வழக்கறிஞரோ நேரில் ஆஜராகும்படி கேட்டு கொள்ள டுகிறது. தவறும்பட்சத்தில் வழக்கு ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்படும்.

. K.B. கார்த்திகேயன், மனுதாரர் வழக்கறிஞர்.

IN THE XXIII ADDITIONAL CITY CIVIL COURT AT CHENNAI O.S. No. of 2020 Vijaya Bank now Bank of

Baroda, Rangarajapuram Branch, No 25, 1st Street, Nagarjuna Nagar, Kodariibaniiiii Chennai – 600 024 ... Plaintiff Versus

1 Ms\_Saroja Medical & Health Care Pvt Ltd Having its Registered Office at No.35/12A Arya Gowda Road, Flat No.3 West Mambalam, Chennai – 600 033. 2. Raavi Prasad

2 to 3 residing at No.35/12A, Aswini Apartments, West Mambalam,

Chennai 600 033. That, Plaintiff Bank filed the Suit for recovery of money of Rs 10,96,063/- before the

Hon'ble Judge, XXIII Additional City Civil Court at Chennai and the said case came up on 17 06 2022 for hearing and the Hon'ble Court was pleased to order public notice to you. Hence, please take notice of

the same and appear before the above said Hon'ble Court on 17 06 2022 at 10:30 a m. and put your objection if any failing which the above matter will be heard in your absence.

(A.S. Vijayabaskar) Counsel for Plaintiff



## மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனம்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூர், ஜூன் 14– நடைபெ<u>ற்</u>ற திருவள்ளூரில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி யால் இயங்கும் 3 சக்கர வாகனத்தை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் . அலுவலக கூட்டரங்கத்தில் நடை பெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மனுக்களின் பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கைகள<u>ை</u> மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதில் நிலம் சம்பந்தமாக 60 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 10 மனுக்களும், 100 நாள் வேலை கோரி 15 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 18 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 87 மனுக்களும் மொத்தம் 232மனுக்கள்

தேதி:

பெறப்பட்டது.

மேலும், திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், **கலெக்ட**ர் ஆல்பி டாக்டர் வர்கீஸ் மாற்றுத்திறனாளி களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரு.1,05,000 வீதம் ரு.3,15,000 மதிப்பீட்டிலான மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கினார்.

நிகழ்வுகளில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சி.வித்யா, (பொது) மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, முடநீக்கு வல்லுநர் ஆஷா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#### பெயர் மாற்றம் பெயர் மாற்றம்

NASRIN BANU. Alauddin நெ.74/40, 22.01.1998, தெரு, புதுப்பேட்டை சிந்**தாதரிபேட்டை, சென்னை** – 600 002, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி A.NASRIN BANU, என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Kasthuri Krithikka Subramani Pillai, கணவர் பெயர் : Thilla Nayagam, பிறந்த தேதி: 20.09.1989 நெ.2 , F1 , 1வது மாடி. ஸ்ரீ அன்னை ப்ளாட்ஸ் , மகாலட்சுமி தெரு , எம்எம்டி நகர் , சிட்லப்பாக்கம் , சென்னை 600 064, என்ற முகவரியில் கும் நான் இனிKasthur வசிக்கும் நான் இனா∧a: Krithikka Subramaniam, Kasthuri Krithikka

Subramania Pilla

பெயர் மாற்றம் P.A. SRINIDHI. Harish Brundavanam

தேதி: (பிறந்த மாவட்டம்: பெங்களூர்) கோயம்பேடு. சென்னை முகவரியில் என்ற Komalavalli Brundavanam என்று அழைக்கப்படுகிறேன்.

P.A. SRINIDHI

#### பெயர் மாற்றம்

Hari Arjun Vignesh Kuma Murugesan, தந்தை பெய Murugesan, தந்தை பெயர்: Murugesan, பிறந்த தேதி: 10.08.1999, நெ.2/25, ஓது கட்டம்கள் கோவில் தெரு, சின்னம்மா நகர்; தையூர், செங்கல்பட்டு – 603 103, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Given Name: HARI ARJUN Sur Name: MURUGESAN, என்று அழைக்கப்படுகிறேன்.

> Hari Arjun Vignesh Kumar Murugesan

#### Ayyappan Pillai Sagitha பெயர்: Ayyappan Pilla

கணவா பெயா: Ayyappan Pillal, பிறந்த தேதி: 25.07.1976, 17A, ப்ளாட் நெ.17083, பிரிஸ்டீஸ் பெல்லா விஸ்டா, மவுண்ட் பூந்தமல்லி ரோடு, அய்யப்பன்தாங்கல், சென்னை ் 56, என்ற வசிக்கும் நால் OMANAKUMAR PADMANABAN ன்று அழைக்கப்படுகிறேன். Ayyappan Pillai Sagitha

பெயர் மாற்றம் Anandavalli Sankaran, கணவ

பெயர்: Sai Nagarajan, பிறந்<sub>த்</sub> தேதி: 03.06.1972, B-2/4, Silve Park Apts, நெ.24, தணிகாச்சலய் ரோடு, தி.நகர், சென்னை 300 017, **என்ற** முகவரியில் வசிக்கும் ANANDI SAI NAGARAJAN என்று அழைக்கப்படுகிறேன். Anandavalli Sankarar

பெயர் மாற்றம்

A BAGDE, கணவ Shirin Naresh Patil பிறந்த தேதி: 09.07.1991, (பிறந்த மாவட்டம்: நாக்பூர்), ஹவுஸ் நெ.4 F2, 1வது மாடி, 1வது மெயின் ரோடு அவென்யு, தண்டீஸ்வரம் வேளச்சேரி, தமிழ்நாடு, சென்னை என்ற முகவரியில PRAJAKTA SHIRIN PATIL, என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

PRAJAKTA BAGDE

Abdul Kareem - Mohamed Saleem, தந்தை பெயர்: Mubarak Ali, பிறந்த தேதி: 02.12.1975 நெ.21/22, இப்ராஹிம் சாகிப் மெயின் ரோடு, மண்ணடி, சென்னை– 600 001, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MUBARĂK AL – MOHAMMED SALEEM என்று அழைக்கப்படுகிறேன்.

Abdul Kareem Mohamed Saleem

ஸ்ரீநாரம் சிட்டி யூகரியன் சுமைனான்ஸ் லிமிடைட் CIN-L 651911N1988PLC012840 யநிவு சினுமைகம் \* என் 123. சிங்கம்ம நாயக்கள் நெரு. என்னை - 600 OOL நமிழ்நாடு. நொ.யேசி : + 91 44 2534 1431, என்னோட்டி சென்னை - 600 OOL நமிழ்நால் நெருஞ்சாலை. மன்னைழ், சென்னை - 600 OOL மயிரைப்பூர். சென்னை -தை.பே.:+91 44 4392 5300

SHRIRAM City

தைவம்: www.shriramcity.in; மின்னஞ்சல் : sect@shriramcity.in

இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால், கம்பெனிகள் சட்டம், 2013 பிரிவு 124 மற்றும் அதனுடன் சேர்ந்து வாசிக்க வேண்டிய முதலீட்டாளர் கல்வி மற்றும் நிதி ஆணையம் (கணக்கு வைத்தல், தணிக்கை, மாற்றுகல் & கிருப்பியளித்தல்) விதிகள் 2016க்கு மற்றும் அதில் அவ்வப்போது திருத்தப்பட்டுள்ள விதிகளுக்கு ("விதிகள்" இணங்க, தொடர்ந்து 7 ஆண்டு காலத்திற்கு கோரப்படாமல் / வழங்கப்படாமல் உள்ள ஈவுத்தொகைகளின் தலா ரூ. 10/– மதிப்புடைய சமவீத பங்குகளை (Equity Shares) முதலீட்டாளர் கல்வி மற்றும் நிதி ஆணையத்திற்கு (IEPF) மாற்ற வேண்டிய அவசியம் ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் லீட்.,–க்கு ("கம்பெனி") உள்ளது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. கணக்கில் காட்டப்படாத கணக்கிற்கு மாற்றப்படவுள்ள பங்குகளின் விவரங்கள் <u>https://www.shriramcity.in/investors</u> இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு கம்பெனியிடமுள்ள அவர்கள் முகவரியிட்டு தனித்தனி தகவலும் ஜூன் 10, 2022 அன்று அனுப்பப்பட்டுள்ளது.

2014–2015 நிதியாண்டுக்கான அத்தகைய பங்குகளை ஆணையத்திற்கு மாற்றுவதற்கா இறுதி தேதி செப்டம்பர் 1, 2021. எனவே சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் அவற்றை கோரிக்கைப்படி உரிய செல்லத்தக்க ஆவணங்களுடன் ஆகஸ்ட் 31, 2022 தேதிக்குள் கம்பெனியிடம் / RTA–யிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேற்குறித்த தேதிக்குள் / நீட்டிக்கப்பட்ட தேதிக்குள் செல்லுபடியாகும் முறையில் கோரிக்கை விண்ணப்பம் எதுவும் வரப்பெறாவிட்டால் மேற்குறித்தவாறு அந்த ஈவுத்தொகைகளையும் சமவீத பங்குகளையும் IEPF கணக்கிற்கு கம்பெனியானது மாற்றிவிடும். அதன்பிறகு, IEPF கணக்கிற்கு மாற்றப்பட்ட ஈவுத்தொகைகள் மற்றும் சமவீதபங்குகள் தொடர்பாக எவ்விதமான கோரிக்கையும் கம்பெனியின் வசமிருப்பதாகாது. அதனால், விதிகளில் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து கோரப்படாமலிருந்த ஈவுத்தொகைகள் மற்றும் IEPF கணக்கிற்கு மாற்றப்பட்ட பங்குகளை IEPF ஆணையத்திடமிருந்து கோரிப்பெறலாம்.

IEPF கணக்கிற்கு மாற்றப்படவுள்ள காகித வடிவில் வைக்கப்பட்டிருக்கும் அசல் பங்கு சான்றிதழ்களுக்கு பதிலாக நகல் பங்கு சான்றிதழ்களை கம்பெனி வழங்குவதுடன், அனை IEPFக்கு மாற்றப்படுவதற்கு முன் ஒரு நிறுவன செயல்பாட்டின் மூலமாக நகல் பங்கு சான்றிதழ்கள் டீயேட் வடிவிற்கு மாற்றப்படும். நகல் பங்கு சான்றிதழ்கள் வழங்கப்படும் போது ஏற்கனவே இருந்த அசல் பங்கு சான்றிதழ்கள் தானாகவே ரத்தாகிவிடும். இதில் சுமரசத்திற்கு எதுவுமில்லை என கருதப்படும். கம்பெனியின் இணையத்தளத்தில் ஏற்றப்பட்டுள்ள கோரப்படாத ஈவுத்தொகை விவரங்கள் / பங்குகள் கம்பெனி வழங்கும் நகல் பங்கு சான்றிதழுக்களுக்கான போதுமான அறிவிப்பாகவும் இருக்கின்றன என கருதப்படும். டீமேட் வடிவில் பங்கு சான்றிதழ்கள் வைக்கப்பட்டிருந்தால், ஒரு நிறுவன செயல்பாட்டின் மூலம், கம்பெனியானது அவற்றை IEPF கணக்கிற்கு மாற்றிவிடும்

மேலும் விவரங்களுக்கு, பங்குதாரர்கள், கம்பெனியின் பதிவாளர் மற்றும் பங்குமாற்றல் ஏஜெண்டை (RTA) அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,

தொடர்பு கொள்ள வேண்டியவர் : அனுஷா N இண்டகரேடட் ரெஜிஸ்ட்ரி பேனேஜ்பென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிட்.,

நாள் : ஜூன் 13, 2022

முகவரி: 2வது தளம், கென்சஸ் டவர், எண் 1, ராமகிருஷ்ணன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 600 017. தொடர்புக்கு போன்: 044 2814 0801/02/03 இ மெயில்: csdstd@integratedindia.in

ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட்டுக்கா

ஒப்பம் CR தாஷ்

# தறிப்புகள்: SEBI (பட்டியலிடுதல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்ககளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வ ஆண்டுக்கான தணிக்கையான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டு/ஆண்டுக்கான தணிக்கையான முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ்ச் இணையதளம். www.bseindia.com மற்றும் நிறுவனத்தின் இணையதளம் www.rainbowfoundations.inல் உள்ள

தொழிற்சங்க ஆலோசகரும், காங்கிரஸ் பிரமுகருமான புரசை க.ச. பழனிவேல்ராஜன்

ரெயின்போ பவுண்டேஷன்ஸ் லிமிடெட்

CIN: L55101TN1994PLC027739

பதிவு அலுவலகம்: #4, தணிக்காச்சலம் சாலை, தி. நகர், சென்னை 600 017 Tel: 044-24344647 / 24354647 website: www.rainbowfoundations.in

31 மார்ச், 2022ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கையான (தனியான) நிதிநிலை முடிவுகள் அறிக்கை

31.03.2022

185.41

44.92

551.31

0.03

0.03

31.03.2022

3,601.92

124.9

29.98

551.3

0.54

0.54

0.54

மகள் பி.ஓவியா – எம்.எஸ். ராஜேஷ் திருமணம் சமீபத்தில் நடந்தது. மணமக்களை

அவர்களின் வீட்டுக்கு சென்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.

இளங்கோவன் வாழ்த்தினார். அருகில் புரசை பழனிவேல்ராஜன் உள்ளார்.

செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)

வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம் (அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)

சாதாரண நடவடிக்கைகளிலிருந்து நிகர லாபம் (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)

வரிக்கு பின் சாதாரண நடவடிக்கைகளிலிருந்து நிகர லாபம்

சுமைங்கு மூலதனம் (ஒரு பங்கின் முகமதிப்பு ரூ. 10/–)

ரிசர்வ்கள் (மறுமதிப்பீடுகள் நீங்கலாக ரிசர்வ்கள் கடந்த ஆண்டு இருப்புநிலை அறிக்கையில் உள்ளபடி)

ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன்) (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10– (வருடாந்திரமல்ல)

ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10– (வருடாந்திரமல்ல)

இடம் : சென்னை தேதி : 13/06/ 2022

(பி) டைலூடட்

(ஏ) அடிப்படை

வாக இயக்குன DIN : 0118211

(ரூ. லட்சத்தில்

996.43

2.75

(35.22)

(35.22

551.31

(0.64)

(0.64)

3,461.88

152.35

114.38

551.31

2.07

2.07

2.07

சென்னை, ஜூன் 14– விற்பனையாகிறது.

> குறைந்து 37,920

தெரு, கொடுங்கையூர், சென்னை 600 118, MUSHARAFUNISSA

Musharaf Unissa Rahimar

BURHANUDDIN, என்று அழைக்கப்படுகிறேன் BURHANUDDIN KAPI AL ASGAR

பெயர் மாற்றம் T. RADHAA, கணவர் பெயர் Balaii. பிறந்த தேதி நெ.6/B, கிழக்கு குளக்கரை தெரு, திருவள்ளுர் முகவரியில் 602 001, **என்ற** வசிக்கும் B.RADHA, அழைக்கப்படுகிறேன்.

T. RADHAA

பெயர் மாற்றம் Abdulkadir Khuzaima Zulfikar, தந்தை பெயர்: Khuzema, பிறந்ச தேதி: 27.02.1998, நெ.14, ப்ளாட் 1வது மாடி, மூர் தெரு நெ.6,

**சென்னை** - 600 001, மண்ணடி முகவரியில் வசிக்கும் என்ற ABDUL QADIR KHUZEMA, என்று அழைக்கப்படுகிறேன். Abdulkadir Khuzaima Zulfikar

பெயர் மாற்றம் JEYANTHI FERNANDO, M.Babu கணவர் பெயர்: ... பிறந்த தேதி: நெ.7, காந்தி 22.11.1969, நெ.7, காந்தி நகர், மேற்கு ஜோன்ஸ் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை – 600 015, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி R.JACKLIN JAYANTHI, என்று அழைக்கப்படுகிறேன்.

JEYANTHI FERNANDO பெயர் மாற்றம் Sur Name: Lodhgar Given Name

Raziya, கணவர் பெயர்: Hussain Mustafa Unjhawala, பிறந்த Mustafa Unjhawala, பிறந்த தேதி: 24.06.1994, நெ.E79, 1B, பிரபா வில்லா, அண்ணா காலனி, ஆப் எம் ஜி ரோடு, பெசன்ட் நகர், சென்னை 600 090, என்ற முகவரியில் சிக்கும் நான் இனி வசிக்கும் நான் இனி Sur Name: UNJHAWALA Given Name: RAZIYA HUSSAIN, என்று அழைக்கப்படுகிறேன். Sur Name Lodhgar Given Name: Raziya